

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது வாகனக் காப்பீட்டு கட்டண விகிதங்களில் நியாயமானதொரு பேரத்திற்காக வாதிடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 26, 2021) – மாகாணத்தில் இருக்கின்ற குடியிருப்புவாசிகள் மிக உயர்ந்த கட்டண விகிதங்களில் தங்கள் வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டண விகிதங்களை செலுத்தியபடியும், அப்படியான கட்டண விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்தபடியும் இருப்பதால், ஒன்ட்டேரியோவில் வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டண விகிதங்களை மறுபரிசீலனை செய்து சீரமைப்பதை துரிதமாக்கும்படி மாகாண அரசாங்கத்தை வேண்டுகிறது..

இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளின் வாகனங்களுக்கான காப்பீட்டுக்கான நியாயமானதொரு பேரம் செய்ய வேண்டி வாதிடுவதற்காக, நகரசபையானது **#FairDealForBrampton** என்னும் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. வாகனக் காப்பீடு என்பது குடும்ப செலவினங்களில் மிகப்பெரியதொரு பாகமாகும் என்பதுடன் சராசரி ஒன்ட்டேரியோ வாகன ஓட்டுனரைக் காட்டிலும் சுமாராக 123 சதவீதம் அதிகமான கட்டண விகிதத்தில் ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் பணம் செலுத்துகின்றனர்.

ப்ராம்ப்ட்டன் நகர வாகன ஓட்டுனர்கள், நகரம் முழுவதிலும் இருக்கின்ற தபால் குறியீட்டு எண்களின் அடிப்படையில் தொடர்ந்து வாகனக் காப்பீட்டுத்தொகையினை செலுத்துகின்றனர்; அதாவது, \$3,301 எனும் அளவிற்கு மிக உயரிய கட்டண விகிதங்களில் பணம் செலுத்தியபடி இருக்கின்றனர்; இது மாகாண சராசரியைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகையாகும். குடியிருப்புவாசிகள் இப்போது தங்களுக்கான ஒரு நிலைப்பாட்டில் இருந்தபடி, நகரின் **#FairDealForBrampton** எனும் பிரச்சாரத்திற்கு கீழ்க்கண்டவாறு ஆதரவு தரலாம்:

- மாகாண பாராளுமன்றத்தில் இருக்கின்ற உங்கள் உள்நூர் உறுப்பினர் (MPP)- க்கு எடுத்துரைக்கும் வகையில் ப்ராம்ப்ட்டன் நகர வலைத்தளத்தில் இருக்கின்ற [ஆன்லைன் புகார் மனுவில்](#) கையொப்பமிட்டு, அவர்களும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கு வகிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள் என தெரிவிக்கும் வகையில் எடுத்துரைத்தல். நகர நிர்வாகமானது இம்மாதிரியான அனைத்து புகார் மனுக்களையும் சேகரித்து அவற்றை சம்பந்தப்பட்ட MPP க்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
- [Twitter](#), [Facebook](#) and [Instagram](#) ஆகியவற்றின் மூலமாக, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கு **#FairDealForBrampton** எனும் பிரச்சாரம் பற்றி வாய்மொழி தகவல் அனுப்பி, பிரச்சாரம் பற்றிய மிக சமீபத்திய தகவல், முக்கிய விஷயங்கள் மற்றும் தகவல்களை அவ்வப்போது பகிர்தல். பிரச்சாரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு [இங்கு](#) க்ளிக் செய்வதன் மூலம் ப்ராம்ப்ட்டன் நகரின் **#FairDealForBrampton** எனும் வலைத்தளத்திற்கு வருகை தரவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டனிலும் மற்றும் ஒன்ட்டேரியோவைச் சுற்றிலும் உள்ள குடும்பங்கள் COVID-19

பெருந்தொற்றுநோயிலிருந்து ஏற்கெனவே எழும் நிதிரீதியான சவால்களைப் எதிர்கொண்டிருக்கும்போது, வாகனக் காப்பீட்டின் காரணமாக அதிகரித்து வரும் செலவுகளையும் சமாளிக்க, அரசாங்கங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கான மாற்றம் நீண்ட காலமாகவே தாமதமாகிக் கொண்டு வருகின்றது; அத்துடன், காப்பீட்டு விகிதங்களை நிர்ணயிப்பதில் அஞ்சல் குறியீடு அடிப்படையிலான பாகுபாட்டை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ப்ராம்பட்டன் நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாகன காப்பீட்டு விகிதங்களை உயர்த்துவது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து **#FairDealForBrampton** (ப்ராம்பட்டன் நகருக்கான நியாயமான ஒரு பேரம்) ஐப் பெறலாம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“மற்ற மாகாணங்களைக் காட்டிலும், ப்ராம்பட்டன் நகர வாகன ஓட்டுநர்கள் மிக நீண்ட காலமாகவே அஞ்சல் குறியீடு அடிப்படையில், மிக அதிகமான வாகன காப்பீட்டு விகிதங்களில் பணம் செலுத்தி வருகின்றனர். வாகனக் காப்பீட்டு விகிதங்களை மறுபரிசீலனை செய்து சீர்திருத்துவதாக கொடுத்த வாக்குறுதியை மாகாண அரசு பின்பற்றுமாறு எடுத்துரைக்க வேண்டிய நேரம் இதுவேயாகும்.

**#FairDealForBrampton** (ப்ராம்பட்டன் நகருக்கான நியாயமான ஒரு பேரம்) பெறுவதற்கு இதுவே தக்க சமயமாகும்.

- குர்ப்ரீத் தில்லான், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்புகள்**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)